



தீபாவளி மற்றும் பண்டிச்சோர் திவஸ் தினம் ஆகியவற்றை நவம்பர் 14 ஆம் தேதி பாதுகாப்புடன் கொண்டாடுங்கள்

ப்ராம்ப்ட்டன், ON (நவம்பர் 5, 2020) – கோவிட்-19 தொற்று பரவலைத் தடுக்க சமூகம் ஒன்றிணைந்து செயல்படுவதால், இந்த ஆண்டு, தீபாவளி மற்றும் பண்டிச்சோர் திவஸ் கொண்டாட்டங்கள் சற்று வித்தியாசமாக இருக்கும். பீல் பப்ளிக் அமைப்பின் பொது சுகாதார பரிந்துரைகளுக்கு இணங்க, குடியிருப்புவாசிகள் தங்கள் அருகாமையில் உள்ள வீட்டிலுள்ளவர்களுடன் மட்டுமே இவற்றைக் கொண்டாட வேண்டும் என்று நகர நிர்வாகம் கேட்டுக் கொள்கிறது.

நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் அண்டை அயலில் வசிப்பவர்களுடன் தொலைபேசி அழைப்பு அல்லது வீடியோ அரட்டை செய்வது உள்ளிட்ட புதிய, ஆக்கபூர்வமான வழிகளில் கொண்டாடுவதை குடியிருப்பாளர்கள் கருத வேண்டும் என்றும், மெய்நிகர் பட்டாசு கொளுத்தும் காட்சிகளைப் பார்க்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

குடியிருப்புவாசிகள் தங்கள் வீட்டுக்கு வெளியே தனிநபர்களுடன் கொண்டாடுவது பரிந்துரைக்கப்படவில்லை என்றாலும், அனைத்து பொது இடங்களிலும் முகக்கவசம் அணிவது உட்பட அனைத்து கோவிட்-19 பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் சேர்த்து கடைப்பிடிப்பது நகரவாசிகளுக்கு நினைவூட்டப்படுகிறது. சமூகக் கூட்டங்களில் கூடுபவர்களின் எண்ணிக்கை வீட்டுக்குள்ளாக அதிகபட்சமாக 10 பேருக்குள்ளும், வெளியிலாக 25 பேருக்குள்ளும் இருக்க வேண்டும்.

தங்கள் குருத்வாரா அல்லது கோவிலில் நேரில் கொண்டாட்டங்களில் கலந்து கொள்ள முடிவு செய்யும் குடியிருப்புவாசிகள் உடல் ரீதியாக சமூக விலகலைக் கடைப்பிடிப்பதுடன், அனைத்து உட்புற பொது இடங்களிலும் முகக் கவசம் அணிவது உட்பட அனைத்து கோவிட்-19 பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் பின்பற்ற வேண்டும்.

ப்ராம்ப்ட்டன் நகரின் கோவிட்-19 க்கான அவசர நடவடிக்கைகள் உப சட்டத்தின் கீழ், உடல் ரீதியான சமூக விலகலைக் கடைப்பிடிக்காத நபர்களுக்கு குறைந்தபட்சம் \$ 500 அபராதமும் மற்றும் ஒவ்வொரு கூடுதல் குற்றத்திற்கும் அதிகபட்சமாக, \$ 100,000 வரையிலும் அபராதம் விதிக்கப்படலாம்.

உப சட்டத்தின் கீழ் வரும் நகராட்சி விதிமுறைகள்:

- பொது சொத்துக்களில் இருக்கும்போது ஒவ்வொரு நபரும், ஒரே வளாகத்தில் ஒன்றாக வசிக்கும் நபர்கள் தவிர்த்த மற்ற எந்த ஒரு தனி நபரிடமிருந்தும் குறைந்தபட்சம் 2.0 மீட்டர் தூரத்தை பராமரிக்க வேண்டும்,



- எந்தவொரு வணிக வளாகத்திலும், உள்ளேயோ அல்லது வெளியேயோ, எந்த ஒரு நபரும், ஒரே வீட்டில் ஒன்றாக வசிக்கும் நபர்கள் அல்லது ஒரே வளாகத்தில் பணியாற்றும் வணிக ஊழியர்கள் தவிர்த்து, மற்ற எந்த ஒரு தனிநபரிடமிருந்தும் 2.0 மீட்டருக்கும் குறைவான தூரத்தில் நிற்கவோ அல்லது உட்கார்ந்திருக்கவோ அனுமதிக்கக் கூடாது.

இணக்கமின்மை பற்றி குடியிருப்புவாசிகள் மற்றும் வணிகர்கள் 311 என்ற எண்ணை அழைக்கலாம்.

உள்ளூரை ஆதரிக்கவும்

இந்த கொண்டாட்டங்களின் போது உள்ளூர் உணவு வங்கிகள் அல்லது சமூக குழுக்களுக்கு நன்கொடை வழங்குவது குறித்து பரிசீலிக்குமாறு நகர நிர்வாகம் குடியிருப்புவாசிகளைக் கேட்டுக்கொள்கிறது, மற்றும் இந்த நேரத்தில் உள்ளூர் சிறு வணிகங்கள் மற்றும் உணவகங்களுக்கு ஆதரவளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறது.

பட்டாசு கொளுத்துவதில் பாதுகாப்பு

ஒரு ஆண்டில் வருகின்ற நான்கு விடுமுறை நாட்களில் தீபாவளி பண்டிகையும் ஒன்றாகும்; இந்தப் பண்டிகையின்போது ப்ராம்ப்ட்டன் நகரில், தனியார் சொத்தில் குறுகிய தூரமே சென்று வெடிக்கின்ற பட்டாசுகள் மட்டுமே அனுமதிக்கப்படும். துணை சட்டத்தின் கீழாக, விக்டோரியா தினம், கனடா தினம், மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களிலும் கூட பட்டாசுகள் வெடிக்க அனுமதிக்கப்படுகின்றது. இந்த ஆண்டு, நவம்பர் 14 சனிக்கிழமையன்று மட்டுமே ப்ராம்ப்ட்டனில் உள்ள தனியார் சொத்துக்களில் குறுகிய தூரம் சென்று வெடிக்கின்ற பட்டாசுகள் அனுமதிக்கப்படுகின்றன.

குறுகிய தூரம் சென்று வெடிக்கின்ற பட்டாசுகள் என்பவை மூன்று மீட்டர் (10 அடி) க்கும் குறைவான தூரம் மட்டுமே நகர்ந்து செல்லுகின்ற பட்டாசுகள் ஆகும் (எ.கா. புஸ்வானம், தரைச்சக்கரங்கள், கைச்சக்கரங்கள், கம்பி மத்தாப்புக்கள்). மற்ற அனைத்து ராக்கெட் வகை பட்டாசுகளும் ப்ராம்ப்ட்டனில் தடை செய்யப்பட்டுள்ளன. தெருக்கள், நடைபாதைகள், நகரின் பூங்காக்களுக்குள் அல்லது நகராட்சி அல்லது பள்ளி சொத்துக்களில் பட்டாசுகள் கொளுத்துவது அனுமதிக்கப்படாது என்பதை நகர நிர்வாகம் குடியிருப்புவாசிகளுக்கு நினைவூட்டுகிறது.

தனியார் சொத்தில் குறுகிய தூரம் சென்று வெடிக்கும் பட்டாசுகளைப் பயன்படுத்தும்போது, குடியிருப்புவாசிகள் கீழ்க்காணும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்ற வேண்டும்:

- தீ பரவுவதை தடுக்கும் வகையில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் அல்லது தண்ணீர் வரும் குழாயில் இணைக்கப்பட்ட ஒரு குழாய் அருகில் இருக்க வேண்டும்.
- கம்பி மத்தாப்பு தவிர்த்து எந்த ஒரு பட்டாசையும் கையில் பிடித்தபடி ஒருபோதும் கொளுத்த வேண்டாம்.
- மற்றவர்களை நோக்கியவாறு எந்த ஒரு பட்டாசையும் நீட்டவோ வீசவோ வேண்டாம்.



- கம்பி மத்தாப்புக்கள் எரிந்து முடிந்த பின்னர் அவற்றை அணைக்க தண்ணீர் நிரம்பிய பாத்திரத்தில் குளுமைப்படுத்தி அதன் பின்னர் அப்புறப்படுத்தவும்.
- அனைத்து பட்டாசுகளையும் அப்புறப்படுத்துவதற்கு முன் முழுமையாக குளிர்விக்க அனுமதிக்கவும்.

பட்டாசுகள் உபயோகிப்பதில் பாதுகாப்பு மற்றும் அவற்றுக்கான உபசட்டங்கள் பற்றிய தகவல்களுக்கு வருகை தரவும்: www.brampton.ca/fireworks

-30-

ஊடக தொடர்பு

மோனிக்கா துக்கல்

ஒருங்கிணைப்பாளர், ஊடகம் & சமுதாய ஈடுபாடு

யுக்திரீதியான தகவல் தொடர்பு

ப்ராம்ப்ட்டன் நகரம்

905-874-3426 | Monika.Duggal@brampton.ca